

பெரியாழ்வார் அருளிச் செய்த
பெரியாழ்வார் திருமொழி
நான்காம் பத்து

ஒன்பதாம் திருமொழி - மரவடியை
திருவரங்கம் பெரிய கோயிலின் பெருமை 2

- ** மரவடியைத் தம்பிக்கு * வான் பணயம்
வைத்துப் போய் வானோர் வாழ *
செருவுடைய திசைக் கருமம் * திருத்தி வந்து
உலகாண்ட திருமால் கோயில் **
திருவடி தன் திரு உருவும் *
திருமங்கை மலர்கண்ணும் காட்டி நின்ற *
உருவுடைய மலர் நீலம் *
காற்றாட்ட ஓசலிக்கும் ஒளி அரங்கமே 1
- ** தன் அடியார் திறத்தகத்துத் *
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் *
என் அடியார் அது செய்யார் *
செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் **
மன்னுடைய விபீடணற்கா *
மதிள் இலங்கைத் திசை நோக்கி மலர்கண் வைத்த *
என்னுடைய திருவரங்கற்கன்றியும் *
மற்றொருவர்க்கு ஆளாவரே? 2
- கருள் உடைய பொழில் மருதும் *
கதக்களிறும் பிலம்பனையும் கடிய மாவும் *
உருள் உடைய சகடினையும் * மல்லரையும்
உடைய விட்டோசை கேட்டான் **
இருள் அகற்றும் எறிகதிரோன் * மண்டலத்தூடு
ஏற்றி வைத்து ஏணி வாங்கி *
அருள் கொடுத்திட்டு அடியவரை *
ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே 3
- பதினாறாம் ஆயிரவர் * தேவிமார் பணி செய்ய
துவரை என்னும்
அதில் * நாயகராகி வீற்றிருந்த *
மணவாளர் மன்னு கோயில் **
புது நாண்மலர்க் கமலம் *
எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் *
பொது நாயகம் பாவித்திருமாந்து *
பொன் சாய்க்கும் புனல் அரங்கமே 4

- ஆமையாய்க் கங்கையாய் *
ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய் *
நான்முகனாய் நான்மறையாய் *
வேள்வியாய்த் தக்கணையாய்த் தானும் ஆனான் **
சேமம் உடை நாரதனார் *
சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில் *
பூ மருவிப் புள்ளினங்கள் *
புள்ளரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே 5
- மைத்துனன்மார் காதலியை * மயிர் முடிப்பித்து
அவர்களையே மன்னராக்கி *
உத்தரை தன் சிறுவனையும் * உய்யக் கொண்ட
உயிராளன் உறையும் கோயில் **
பத்தர்களும் பகவர்களும் *
பழமொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும் *
சித்தர்களும் தொழுதிறைஞ்சத் *
திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே 6
- குறட் பிரமசாரியாய் *
மாவலியைக் குறும்பதக்கி அரசு வாங்கி *
இறைப் பொழிதில் பாதாளம் * கலவிருக்கை
கொடுத்துகந்த எம்மான் கோயில் **
எறிப்புடைய மணிவரை மேல் *
இளஞாயிறு எழுந்தாற் போல் அரவணையின் வாய் *
சிறப்புடைய பணங்கள் மிசைச் *
செழுமணிகள் விட்டெறிக்கும் திருவரங்கமே 7
- உரம் பற்றி இரணியனை *
உகிர் நுதியால் ஒள்ளிய மார்புறைக்க ஊன்றி *
சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க *
வாய் அலரத் தெழித்தான் கோயில் **
உரம் பெற்ற மலர்க் கமலம் *
உலகளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட *
வரம்புற்ற கதிர்ச் செந்நெல் *
தாள் சாய்த்துத் தலை வணக்கும் தண்ணரங்கமே 8
- தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் *
அரியாய்க் குறளாய் *
மூவுருவின் இராமனாய்க் *
கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் **
சேவலொடு பெடை அன்னம் *
செங்கமல மலர் ஏறி ஊசல் ஆடி *
பூவணை மேல் துதைந்தெழு *
செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே 9

செருவானும் புள்ளாளன் மண்ணாளன் *
 செருச் செய்யும் நாந்தகம் என்னும்
 ஒரு வாளன் * மறையாளன் ஓடாத படையாளன் *
 விழுக்கையாளன் **
 இரவாளன் பகலாளன் என்னையாளன் *
 ஏழுலகப் பெரும் புரவாளன் *
 திருவாளன் இனிதாகத் *
 திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே 10

** கைந்நாகத்து இடர் கடிந்த *
 கனல் ஆழிப் படை உடையான் கருதும் கோயில் *
 தென்னாடும் வடநாடும் தொழ நின்ற *
 திருவரங்கம் திருப்பதியின் மேல் **
 மெய்ந்நாவன் மெய்யடியான் *
 விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார் *
 எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக் கீழ் *
 இணை பிரியாதிருப்பர் தாமே 11

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்